# JUJJIION MORNING STAR.

PUBLISHED AT MANEET, UKY- 2 LON, TWICE RACH MONTH.

Righteousness exalteth a Nation: but Sin is a Reproach to any People.

PRICE-TWO SHILLINGS & YEAR, PAYABLE IN ADVANCE.

in the Friend-in-Need Society Hospital.

படுத்தின் சில பிறதான வியாதி.

சம். புத்தகம், சஞ்சிகை க.] தஅளடுசம் இல. வைகாசி மீ. மக உ. வியாழக்கிழமை.—Thursday, May 11, 1854. [Vol. XIV. No. 9.

TERMS OF THE PAPER.

A single copy 2 shiftings a year. Multi autoscripters, free of Susay, 4 shutuges to ak parts 18 AUVANCK. If payment telayed beyond the first quarter, 6 public exists at beyond the second, or July 10, 1 suffing. To Native Agents, who will send AuvANNS FAT for 2 copies, we will send the 6th gradis, and at this rate for any nominer of copies. Adventisements inscribe for 3 soffings is square; less than a square 2 shiftings. At this rate each will appear twice, if the advecting on equiprot. All notices of dualities and participases will be chargeable on a divertisements.

is advertisements. Claumanufections must be post paid to receive attention. The following persons will set as Agents for the Star. JAFFNA – TER MISSIOS STRES. POINT PEURO-L. LEISETTSE, ESG. TRINCOMALIE ( Jew, J. WALTON, TRINCOMALIE ( Jew, J. WALTON, COLOMBO-DE, C. ELEISTT, NARDY-ME.L. LAW TOS. BATTICALOE-REW, J. KILSER, MADURA-Rev, C. F. MUZZY.

British India.-விறிற்றிஸ் இந்தியா. தனாடுஎ ம். அண்டில் இங்கிலாந்த தேசத்தார் மலையாளம், சோளமண்டலக் கதைகதைகளில் சில வியாபார ச் சாவலகவைக்கட்டி அவ்லிடங்களில் வத்தகத் தோமிலை நடத்திவந்ததுமல்லாமல் வங்சாளத்தி ில் நபாபுவிடத்திலிருந்து வெற்றிகொண்ட, சதுஅற அடி. சதாமயில் அடங்கிய தேசப்பகுதிகளுக்கு அ தீகாரமுன் சேலுத்திவர்தார்கள், தனைகூடம், ஆ ண்டளவில், அல்லது அதற்கு, நகை. வருடங்களுக் குப்பின் இரண்டிலட்சம் சதரமயில்கொண்ட கே சப்புததிகளில் ஏறக்குறைய, நாலுகோடி குடிச னங்களுக்கு மேலாய் இராசரிகள் சேலுத்திவர்கார் கள். துசாயாகம். துண்டிலே அரசாட்சியாரின் கட்டவாச்சட்டம் புதப்பிக்கப்பட்டபோடித மூன் றிலட்சத்த, உலதம். சதுமமயில் விஸ்தாரமுள்ள தாயும், அதில் ஆறகோடி குழுக்கால வரதாற்றாள் தாயும், அதில் ஆறகோடி குடிசனங்கள் உள்ளதா யும் இருக்கக்கண்டார்கள். ஆகில், நுசாருசு ம். ஆண்டில் அத, எரலு இலட்சத்த அறுபதினுபேஞ் சதுரமயிலாகவும், பத்துக்கோடி குடிசனங்களாக வும் பெருசிவிட்டது. இக்காலத்திலோ, ஆறுஇலட் சஞ் சதாமயில் விஸ்தாரச்சொண்ட டேங்களிலி ருந்து இந்திய அரசாட்சியாருக்கு வருமானம் வருத்து. இவ்வளலிடங்களிலுமிருக்கிற பன்னிரண்டுகோடி தடிசனங்களும் இங்கீலிசு அரசாட்சியாருக்குக் கீ குடிசன்றும் ஆங்கள் அந்நடன் அளுகைபன் ஹாயிருக்கின்ற உத்தியோசுஸ்தரால் அளுகைபண் ணப்பட்டுவருகிரர்கள். அளுவடிதமாத்திரமல்ல, கன்னியாதமரிக்கும் இமயமலைக்கும் ஊடாக லம் பாமிலிருந்து அரக்கண்டட்டாகக் கொஞ்சங்குறைய ல்லாப்பகுதியாகும் இங்கிலீசு அரசாட்சியாரைச் சர்ந்த திறைகொடுத்த வருகிறர்கள். இது ஆறு இலட்சத்துத் தொண்ணூறுயிறஞ் சதுரமயிலுக்குமே ந்படவும் ஐந்துகோடியே இருபதிலட்சங் குடிசன ங்களுள்ள தாயுமிருக்கின்றது.

Caste.—வம்பாய்க்குச்சேர்ந்த சத்தோர் என்ற இடத்திலே இங்கிலீசுகாரருக்குத் திறைகொடுத்த இ ளச்சியம்பண்ணும் இரசாவுடைய காரியகாரனு கிற பாபாச்சியன்றுபேட்கொண்ட ஓர் பார்சியப்பி படி இச்சேலவு இங்கிலாந்தீலிருந்த தன்னூருக்குத் திரும்பிவர்தபொழது, அவர் கப்பலேஜி அர்ரியதே சத்தக்குப்போனது சாதிக்கீனமென்று அவருடை ய உறவின்முறையாரெண்ணி அவனைச் சாதியை விட்டுத்தள்ளிவிட்டார்கள். சாதிமாபைவிட்டுத் தள்ளப்பட்ட இவனையேற்றுக்கொண்ட அவருடை ய வங்கிஷத்தவர்களையுக்கள்ளிலிட்டு, அவர்கள் மறுபடியுஞ் சாதிரிமையிற்சேருகிற் தவம்பண்ண வேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்தினூர் கள்.

Conversion of a Mohamedan Family .--- G55 லோனிக்கேயில் மிசியோனுரியாயிருக்கிற டொட் என்னும் போதசுருடைய புத்தியைக் கேட்ட மக ம்மது மதத்தானுருவனும் அவன் பெண்சாதியும், நாலு பிள்ளகளும், அவனுடைய மச்சாளும் மக ம்மது சமயத்தைத் தள்ளிக் கிறிஸ்து மார்க்கத்திற் சேர்ந்துவிட்டார்கள். இவ்விதமாய் ஒருமார்க்கத் தை விட்டு வேடுருமார்க்கத்திற் சேருகிறவர்களை க் கொலைபண்ணுவுத அங்கே கட்டவையாயிருப்ப தினுல் இந்த ஏழபேரும் அறுக்கியினேல் வலயை வி ட்டு அப்பாலே, மல்று என்ற இடத்தக்தப் போய் அவ்விடத்தில் கிறிஸ்தாகாதர்மாத்திரமே உண்மை யான இரட்சகரேன்று அறித்கையிட்டதினுற் ச பையிலும் சேர்க்கப்பட்டார்கள்.

					-	
	ø.49.	1	ಅಭಿವರ್ಷ.	agent C.L.ade.	acum.	) overska i o
1	ever -	GENERAL LIDE	DIT ANT RU	Gu	-	0.0
	S.S.L.	the second				
	ing -	an ground	கரையூர்	-gy celo	<b>4</b> 65	516
1	iem -	பக்கப்பவுக்கில	นาเอประการสาน	and a	24.54	da.
	4	மன்னைற்கு	พระต่องประเทศสาน	Que	A	nra-
	A STREET	விப்புகுதி	四些同副都	gair	2275	卫生行任任
12	toto -	Gspuarya	காலற்குளி	Qu.	60	472.0.
-		முன்னகமுற்கு	Int Balles	agetor	0.0	ATR.O
	លរុទធំ -	Gregence	យកឆ្លំបំណាតាងធំ	Restr	AID.	4=c@
-	e egaint	Qreworlige	அல்லப்பிட்டி	Q4.	я_	572.5
2	- They	cyssplat	மண்டைநீலு	ಷ್ಟರ್ಷ	16.66	AITEL
-	han marked	สเอรื่อง	ณ เอริส (สอง) เม เอริส ใสสา	Stinio.	Đ	s mara)
	is (njis) -	அழல் வாதலில	பச்சிலப்பளி	्युलंग		Girles
		any making				
	- 10	பின்கைமுறிவ	LISEA	, and a	80	Graja
		SEB. SE BETTE	பாழ்ப்பாணம்	31 50 7		SETTER
		மூன்க்கலக்கம்	வண்ணுப்பண்டு	-gair		बात दि क
		ீசன்கடம	எல்லுகெட்டி	getter	2.0	वातवाक
	darm -	alto appa	Si and Low Carol	QU.	2	4117.394.29
-		#ாற்ப⊕வன்	សល្មរ ស្មោះ ។ សារី សារី	्र जंग	No.04	Of The
	a -	சும்ஷிப்புகு இ	arQuin		au	SHERE
) in G	பதும்புஇசன்க		Garevlan	al ex	1/54	5.17 54E
	Carel G	aluratorais	பற்ப்பாணம்		ùa	80.5a
		சத்திருள்மம்	dipraw			6680
		முழங்காற்கட்டு	a the second of the			42.82
		முழலைகள்கூட	கொக்குவில	Qu.	12.49	
NGA	ிரமும் முரோமுர	ญละมีบองร์ติร	a at gill air taa	- agesta	φĿ	80.00 B
	)ck;@) -	அழல் வாத்தில	A.GOLSord	Ġц.	<del>G</del> eff	652.G
	14 .2	สาสตะเอิ		ay Exist	60	8.8° 8° 31
	i - yate	நெருப்புச்சட்	வன் ஹர்பன் வேன	Qui.		8.1 G 5.
		பின்னைமுறிவு	யாழ்ப்பாணாம	Qu.	e	3 3 45
	Jagel w Barg	Cari Queros	மல்லாகம்	ay ania	P.N	OF BEATON

ஆபத்துக்குதவிச் சங்கத்தாரின் வயித்தியசாலே பும் மருந்துச்சாலேயும். இந்தக்கந்தாயத்தின் வரவு. இதக்குமதியானது. இதுத்து. பவுன். இ. பெ. பவுன். இ. பெ STUFA.

கச்சேரியில் அறவிடப்பட் 13 மற்றக்கர்தோர்களினுலும் T AND WHY பணம் அறவிடுகிறவனு ம் அறவிடப்பட்டது WITH WAO WET WE O யாழ்ப்பாணம் மணியகார லல் அறவிட்டது வலிகாமங் கிழக்த மணிய காமனல் அறவிட்டது 21 3 வலிகாமம் வடக்குமணிய காபனல் அறவிட்டத ଗ வலிகாமம்மேற்குமணியகா ாஞல் அறலிட்டது வடமிரட்சி மணியகாாஞ WEn En ல் அறவிட்டது e o fr 10 0 தேன்மிறட்சி மணியகார ைல் அறவிட்டது WIE IT பச்சிலைப்பளி மணியகார குல் அறவிட்டது . 心伊 乐 புனகரிமணியகாபனல்அ malica 5 0 வேலணைமணியகாரனல் அறவிட்டது THAN WE O HHAN WEN O

மறுபலவழிகளினும் உரவு ස සා අඛ ஆகத்தொணக சு*ய* உசுவ

	in the stand when the stand of the stand	
	eller.	
	and the second sec	
	ஒருமாதவரையாக இருமுக்போதெல்லாம் காற்றச்சிதல் கட	
	இக்கொண்டிருந்த கடைபெயம்க் கொஞ்சம்குறையச் கைப்பட்	
	டுப்போய்விட்டத.	
	தனையடைப்பிரைம் கூலாகாலம் சலம்போகமையிருக்கு ப	
	ன் டொருட்ட எட்டோள்ளையிலே செமலடந்தது. இது தெடுகாட்டிட்ட வருத்தம். வெட்டியாற்றினது.	
	இது கொடுக்கப்பட்ட வருத்தும். பன்டடியாற்றன் ஆ- முதித்த எலும்புகள் பொருத்திக் சகப்பட்டது.	
	Bas and a second a seco	
	இதபதின்தவருஷ்வியதி. சகப்பட்டத.	
	மூறிவு பொருத்தி மாற்றினது.	
	செஞ்சடைப்பிலை கீர்வகைகளேயனை வேஜென்றும் விற	
	நிலுட் செல்லாமலிருக்கும் பின் காமாய் விட்டது.	
	DESU DELLAG GEOGRAPHEN SULLARI- BURDAL	i.
	டு மட்டுக்குண்டாக எல்லாகு சகமாப்விட்டது.	
	மேற்சொண்டும் மூக்கு நுகியுங் கணர் தபோப்ப் பின் கைவா	
	under ge.	
	Owings assorablarg.	
	புலிகடித்ததிஞர் கை, புபம், செஞ்ச மூழதம் அலல் மாதி ாக்தியுண்டாடு அவ்விடங்களில் அழகல்பிடித்தக் கடைசியால்	
	utagaling,	
	88b.	
	By Qoss Corners scordiging this samialing.	
	ஒராசன் முழுதத் சந்தத் காண் வில் வாலிருக்த பின் கொ	
	ஞ்சம்கொஞ்சமாய்ச் சகமானது.	
	குதி சீரெடுத்தத் திரிவைத்துச் சகமாக்கினது.	
	வீசல் வெட்டிச் சகமாக்கினத. தேக்குறைய இரண்டுதெமையாய் அசாத்தியகுணமாயிருந்த	
	பின் சகமடைத்தது.	
	DE BELULL QUID. Quilip. Dipporta.	
Đĩ 5	இத்தப் பின்காயாண்டான் மாததில் எற்பிருக்கும்போது காக	
in pa	காய வலியுன்டானதால் விழுக்கு தொடையெதும்பு இாண்டும்	
	முறிக்தம் கெளியு முதலிய குறையின்றிச் ககமாய்விட்டரு.	
	சிரத்திற் கண்புண்டாபிருந்ததுமன்றி ஒரு கண் அளிபற்ற வ	
	ற்றக்கண்ணிற் பூப்பிடித்திருக்கது, கடை இயரப் சல்ல கூட்.	
	சில்காளங்க் கொடுத்தமருக்கு அணும் வயிற்றத் தங்க எலாவ விருத்து பின் தல்ல சகமாப்விட்டது.	
	95 சத்தி முழங்காற்பொருத்தக்குள்ளேதின்றில் விக்கம்	
	கொதி விறைப்பு முற்லிய குணங்களுண்டாக வெருகாலிற்கோ	
	கொஞ்சவிறைப்பிருக்க மற்றம் வருத்தங்களெல்லாஞ் ககம்.	
-	இது கொட்பட்ட விபாதி. முன் மூலத்தைக் கட்டியும் ப	
	வுக்திரத்தை வெட்டியுஞ்சுகமாக்கினது.	
	மன் கை முழுவத்தும் எட்டுப் புததக்தே தீர் மருட்தத்தை	
	ugurphag.	
	சிருத்திலாத்திச் சகப்பதேதினது. 1 தொருப்பிரை புறக்கால் மூருதம் வெத்தபோச்சது. ககம்,	
	பொருத்திச் சமாக்கினது.	
	பொருததச் சரியாய் இழுத்துவிட்டுச் சகனக்கொது.	

இந்தக்கந்தாயத்தின் சிலவு. பயுன். இ. இப. பயுன், இ. இப <u>நிய</u>யிக்கவேலைகாராக்கு The on U) மருந்தும் ஆயுதங்களுக்கும் E. With a துன்பக்காரருக்குவளமை யானபத்தியத்தின்சிலவு கல மகஇ வசேஷமான With thread . & WE BA மருந்துக்கு வேண்டப்பட்ட சாமான்கள் The 117:01 # ஸ்றேசியஞரியும் அச்சுப் போட்டசிலவும் P G P கொட்டகைகளிலுத்சில் லறைவேவலயிலும் A 0 00 சாமான்கள் பலசில்லறை - 8 0 சிலவுமொத்தத்தொகை (F.J. J. 57 L. G &. Th . \$5UU மருந்து வாங்கினகில் செல்லவேண்டியது O. The ஒவ்வொரு மணியகார்பகுதியால் விடித்தியசாலைக்கு வாப்பட்ட an Ther Oprens. யாழ்ப்பாணம் கூரசன் பூன்கரி வலிகாமங்கிழக்கு ராசுச வேல்வணயும்மற்றதீவும் எ வலிகாமம்வடக்கு ாஎகூ நெடுந்தீவு P வலிகாமம்மேற்கு ாகை முல்வலத்தீவு வடமிரட்சி எய மன்னர் தேன்மிருட்சி ഡെ പങ്ങി P பச்சிலைப்பளி,காச்சி அ மற்றடங்களினுல் யக ஆகத்தோகை தகாளஅ உதாரணக்குறிப்பு. பசாயமான ஆண் 西加心厉 பராயமான பெண் emaw சிறு பிள் வனகள் emanna

Child's Paper.—காலிபோனியாத் தேசத்தில் போன்மித்தியென்றும், பொன்கிண்டுவதினுல் அதி சுசம்பளம் பெறலாமேன்ற புதினசெய்தியை உலி ஸ்கொன்சின் என்னும் மாகாணத்திலிருந்த ஒரு எளிய ஸ்திரி கேள்விப்பட்டபொழது அவள் நிவன த்ததேன்னவெனில், நான் அவ்விடத்திற்போய் எ னக்கும் என் சமுசாரத்தாருக்கும் போதுமான பண ததை உழைக்கக்கூடிய திராணியுள்ளவளாயிருக்கு ம்பொழுத ஏன் இவ்விடத்திலிருந்து மிகவும் வறு மைப்பட வேண்டுமேன்றெண்ணித் தன் சிறுகுழக் தைகவன் முத்த பேண்பிள் வளயிடத்தில் ஒப்பித் தத் தன்பமாய்க்கிடந்த தன் பருஷனுச்கு வேண்டி ய் சாமான்கவையுக் தேடிவைத்துக், காலிபோனி யாவுக்கப் போகிற ஒரு கூட்டத்தாருடனே இந்த ஸ்திரியுங் கூடிக்கொண்டுபோனுள். சிலமாதங்க ளுக்குப்பிற்பார், தான் காலிபோனியாவிற் சராசு கத்துடன் சேர்ந்துவிட்டதென்றும், தனக்குப் போ தமான அதிகசம்பளங் கிடைக்கத்தக்க ஒரு வே வையில் ஏற்பட்டுவிட்டதென்றும், ஒரு காகிதமேழ தித் தன்வீட்டாருக்கு அனுப்பி, அத்தடன் தன்பிள் ளைகளுக்கு ஒரு உபகாரத்தையும் அனுப்பிவைத் அதென்ன ? ஒரு பொற்கட்டியோ, பொற் தாள். சங்கிலியோ, அல்லது கொஞ்சப் பணமோவென்று கேட்டால், இல்வை. அது பொன்னிலும் விவல பெற்றதென்று நாம் சொல்லத்தகுந்த ரியூயோர்க் தப் பட்டணத்திற் பிரசுரஞ் செய்யப்படும் சயில்ட் ஸ்பேப்பர் (Child's Paper) என்னும் பத்திரிகை யில் இரண்டு சஞ்சிவக்கள்தானே.

42

சீனேகிதரே, மேற்சொல்லப்பட்ட ஸ்திரி தூர தேசத்திற் போயிருந்தம் தன் புருஷன் பிள்வனகள் இச்சீலியத்திற்கடுத்த பணம்பண்டங்களிறைல் முட் டேப்படுவார்களென்பது அவளுக்கு நன்றுயத் தெரி ந்தம், அதைப்பார்க்கிலுக் தன்பிள்ளாகள் வருத் சீலியத்துக்கடுத்தகாரியங்களிற் கவலைகொள்ள வேண்டுமென்ற விருப்பமுடையவளாயிருந்தபடியா ற்றுனல்லவோ அந்தப் பத்திரிகைகவைத் தன் பி ள் வாகளுக்கு அனுப்பினுள். சயில்ட்ஸ்பேப்பர்என் னும்பத்திரிகை காலுபுறமுள்ளதாகவும், மாதமொ ருமுறை கியூயோர்க்குப்பட்டணத்திலேமிரசுரஞ்செ யீயப்படும் ஒரு சிறப்பான பத்திரிகையாகவும் இரு அதற்குக் கையொப்பக்காராயிருப்ப க்கின்றது. வர்கள் ஏறக்குறைய இரண்டிலட்சத்த ஐம்பதி யிரம்பேரும், அதைவாசிப்பவர்கள் ஒருவேவள பத் அஇலட்சத் சனமுமாயிருக்கும். இந்த இரண்டிலட் சத்த ஜம்பதினுயிரம் பத்திரிகையைச் சிறப்பாகவு ம், சாக்கிரதையாகவும் பதித்து அதிக விஸ்தார மான தேசங்களுக்கும், எளியவர்கள் பெரியவர்க ள் வீர்களுக்கும், இன்னும் பற்பல சாப்புக் கடை களுக்குங் குறித்த தவணையில் அனுப்புவதும், எல் லாரும் வாசிக்கப் பிரயோசனமான சமாசாரங்க வள ஆயத்தப்படுத்துவதும் எவ்வளவு பிரயாசமெ ன்று சற்றே நிணத்தப்பாருங்கள்.

இதுரிற்க எங்கள் தேசத்திற் பதிக்கப்படும் உதய தாசகையென்னும் பத்திரிகையைச் சாத்திரப்பள் ளிக்கூடங்களிற்படித்து உத்தியோகங்களில் ரிற சிறவர்களும், ரில்லாதவர்களும், வாசிக்கக்கூடிய சகலரும் அதை வாங்கிவாசிப்பதற்குத் தடையெ ன்ன ! பணமில் வையென்று சிறிது பேர்சொல் வது முற்றும் வீண்சாட்டு. ஆனுல் மனமில்லையேன் றசோன்னல் ஒருவேவள் சரியாயிருக்கும். ஒருவரு ஷம் இாண்டு சிலீங்குகொடுத்த உதயதாரகையை வாங்கிக் கவனமாகவும் மனப்பிரியமாகவும் வரசி த்தவர்தால், அந்த இரண்டுசிலீங்கைப்பார்க்கிலு ம் அதில்வாசித்தவைகள் எவ்வளவு நயங்கொண் டதென்று நன்றும் விளங்கும். ஆகையால் பள்ளி க்கூடங்களிற் படித்தவர்களாகிய கீங்கள்தானே இதுகாரியத்துக்குப் பிரதான நன்முயற்சிக்காராக லிருந்த உங்கள் சினேசிதரையும் மற்றும் உடையா ர், விதாவன், மணியதாரன் முதலான தலைமைக் காசனையும், வாசித்தறியக்கூடியமற்றுள்சகலமையு ம் இதைவாங்கி வாசிக்கும்படி யேவி, அதினுல் வரும் நயத்தையும் அவர்களுக்கு அவாவுடன் சொல்லு வீர்களாகில் அதினும் அதிக பலன்வருமென்பத ற்தச் சர்தேகமில் வல

#### [ On Vaccination.]

பத்திராதிபரே: சிலகிழமைக்குமுன் கோவைகு ரிப்பால் கட்டுவதைப்பற்றி ஒர்விளம்பாம் உங்கள் தாரகைவழியாக வந்ததுகண்டு அதற்கிசைவாய் சி ல கருத்தக்கவன நானும் எடுத்தரைக்கக் கருதி னேன். அத உங்கள்புத்திக்குத் தகுந்ததெனக்கண் டால் அத்தை உங்கள் தாரகைவழியாகவே பிரசு நஞ்செய்யக் கேட்டுரிற்கிறேன். அது யாதேனில், கோவைதரிப்பால் கட்டினவர்களுக்கும் வைதரி கையல் அல்லது அம்மையென்னும் கோய்வருகிற தன்கடு. ஆதலால் அதனதைக் கட்டிக்கொள்டி திரை

அலட்சியம் பண்ணுகிறுர்கள். அப்படிச்சேய்வது அறியாமையேயன்றி மற்றம்படியல்ல. பால்கட் டினவர்களுக்கு அம்மைவருவது எதினுலேன்றல சரியானபால் கட்டப்படாததினுலும், அல்லது பா ல்கட்டினவர்களுக்குச்சொன்ன குணங் குறி பேத லிப்பதினும் பெரும்பாலும் அந்தநோய் வருகின் றது. மற்றப்படி பால்கட்டினவர்களிடத்தில் சொ ல்லிய குணங்கறி சரியாகத்தோன்றமேயானுல் அ ப்படிக்கோத்தவர்களுக்கு அம்மைவராது. அதை க்குறித்து வயித்தியர்கள் நன்முய்ப் பரிசோதித்திருக் கிறாகள்.

மேலும் ஒருவயித்தியன் சொன்னதேன்னவானு ல் ஒருவன் பத்துவருஷத்துக்கொருதரம் கோவை சூரிப்பால் கட்டுலிப்பானுகில் அவனுக்கொருபோதும் அம்மைவராதென்று சாதிக்கிறதுமன்றி, இன்னும் அவர்சொன்னது வைதரிரையல் அல்லது அம் மையென்னும் கோய்பலவிதமானதேன்றும், அதில் ஒன்ற சுகப்படுவதற்கேற்றதென்றும், அதை மட் டிட்டு அதின்பாலையெடுத்துக் கட்டுகிறபெயர்கள க்க அம்மை நைக்காலும் வராதென்றும், அதைச் செய்வதால் யாதொரு லிக்கினமில் வையென்றும், அது செய்து கைகண்டதேனவுமுடைத்தார்.

கோவைதரிப்பால்வைத்தக் கட்டுவிப்பதை அச ட்டைசெய்பவர்கள் கவனிக்கவேண்டிய ஒர் விஷ யமிருக்கின்றது. இற்றைக்கு, டுல,சுல. வருஷங்களு க்குமுன்தற்காலத்தப் பேதிவியாதிபோல முன் பாம் பிவர்த அம்மைஇப்போது தணிர்து மிசச்சொற்பமா ய்வருவதென்ன ? இது கோவைசூரிப்பால் கட்டுவதி ைல் தணிந்ததோ மற்ரேன்றுலோ ! இவைகளை யோசித்த எவர்களும் பால்கட்டுவிப்பதாலம்.

ஒர் சபஸ்கிறைபர். இப்படிக்கு

உதயதாரகை. தஅளஞ்ச ஞெல. வைகாசி மீ. ம்சு உ.

Manaar.— பிறகிட்ட பங்குனிமாதம் மன் அரிலே ட பலடித்தபொழது இரண்டு சோன்கருக்கு இடியே றுவிழ அவர்களில் ஒருவன் விழந்த இடத்திலே இறந்தபோனுன். போனமாதத்திலும் #Giryu ல் அவ்விடத்தில் அடித்தபோது வேளுரு சோ னகன் மாந்தடியில்லாத ஒரு பெருவெளியைக் கடந்தபோகையில் அவனுக்க இடியேறவிழந்த இ றந்தபோனுன். இதற்குச் சிறிதநாவனயிற்பிறகு வே ரேருசோனகனுக்குப் பாம்புகடித்து, அவன் இருப த்தாளலு மணித்தியாலத்துக்குள் மாணித்துவிட்டா கடைசியாய் யாழ்ப்பாணத்திற்கூடிய சுப்பிறி ங்கோட்டில் மாண ஆக்கிலைக்குத் தீர்க்கப்பட்ட அந்தோனி கூசையென்பவன் போனமாதம் பதின் முன்றுந்திகதி தாக்குமாத்திலிறந்துபோனுன். மன் ஞர்ப்பகுதிக்குப் போதுமானநெல்லு அவ்விடத்தில் விவாந்திருந்தாலும், சனங்கள் புத்தியீமையல் அ திலொருபகுதியை யாழ்ப்பாணத்தால்வர்த சிறிது லியாபாரிகளுக்கு விற்றுப்போட்டதினுல் அவ்விட த்தில் நேல்லொறுத்தப் பஞ்சமுண்டாகுமேன்று பயப்படவேணடியிருக்கது.

Sewing Machine.—வங்காளத்தில் அச்சடிக்கி ன்ற கேக்கேரு என்னும் புதினபத்திரிகைக்கு ஒரு வர் எழதி அனுப்பியிருக்கிறதென்னவெனில், தக் கேன்றசாகியாருக்குள்ளே இருக்கிறபிள் வாசருக்கு ள் பலவகையான வேலைகளைப்பயிலும்படி ஸ் தாபிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தில் வழங்கும்படியா ய் அமேரிக்கா தேசத்தவர்களுடைய மாதிரியான ஒருதையற் சூத்திரம் அவ்விடத்திலே கொண்டுவ எப்பட்டது. அது பூசணமாய் வேலைசெய்தத. அ து கூடாரத்தக்குப்போடுகிற இரட்டுப் புடைவைக வைத்தைக்கிறதற்கு உபயோகமாயிருக்கிறதுமன்றி. அது இருபது தையற்காரகுடையவேவலயிலும் அதி கவேவலைசெய்யும். மேலும், டென்மார்க்குதேசத் திற்பிறக்த நைவன் அச்சுச்சேர்க்கிறதற்கான ஒரு வகைச் சூத்திரத்தைச் செய்திருக்கிருனென்றும் அ தில் நல்ல பூரணமான வேலைநடக்குதென்றும் இ ச்செலவு சீர்மையால்வந்த புதினத்தால் விளங்க கின்றது.

The Remedy worse than the Disease .- Guar யிலும் மருந்து தீது. மதுபானலிலக்தச்சங்கத்திற் குக் கையெழத்துவைத்த ஒருவன் பிரதேசத்திற்கு லியாபார முகாந்திரமாய்ப் போனபொழது அங்கே அவனுக்கு ஒருவியாசியுன்டாயிற்று. அப்பொழுத வைத்தியன் ஒருவர் அவனிடத்தில் வந்து வியாதி யைமட்டுக்கட்டி அறிந்தகோண்டுஉன்னுடையலி யாகி மாறும்படி கொஞ்சுவிறண்டி குடிக்கவேண் டுமென்று சொன்னபொழுது, நோயாளி அதற்குச் சம்மதியாமல் மறுதலிச்தான். பின்னும் வைத்திய

ல் பயனேன்னவென்றுசொல்லி, அமேகர் அதை | ன் நீ இந்த மருந்தை உட்கொள்ளாதிருந்தால் உன க்க வலியுண்டாகுமேன்று வற்புறுத்திச் சொல்ல. அர்த வியாதிக்காரன் வர்தாலும் வாட்டும், மானே விறண்டி குடிக்கவேமாட்டேனென்று சொல்லிக தன்னுடைய ரின்னயத்தை ரிறைவேற்றினை. வைத்தியன் சொன்னவலிப்பம் அவனுக்கு வாலி ഖ്ഖെ.

> Do it Well.—செய்வனதிருந்தச்செய். ஒருமே க்கியனன இங்கிலீஸ் நீதியதிபதி தனது சினேகித ஞெருவருக்குச் சொன்னதாவது, நான் நியாயசாஸ் தீரத்தைப் படிக்கத் தொடங்கினவேவளயில் முத ற்பாடத்தைத் தீரப்பாய் விளங்கினுவன்றி இரண் டாம் பாடத்தைத் திருப்பீப் பாரேனேன்று ஒரு தீர் மானம்பண்ணி அப்படிச் செய்தவர்தேன். என் னுடன் கூடப்படித்த மற்றவர்களோவென்*றுல்* மா ன் ஒரு கிழமைக்கள்ளே படித்துவந்ததை ஒரு நா ளில் வாச்த்தவர்தார்கள். ஆனுல் ஒரு வருடமுடி விலே நான்படித்த பாடங்களெல்லாம் என் மன கில் நான் வாசித்தபொழதிருந்த பிசாரமாக ஞாப தமாயிருக்க, அவர்கள் வாசித்தவைகளெல்லாம் ரிர்மேல் எழத்தப்போல அவர்கள் ஞாபகத்தில் ஒ ல்லாமற்போயிற்றென்றுர்.

Steamanship.—நூற்றுகாற்பத்துகாலு தன்பாரங் சொண்ட ஒருகப்பல் இச்சேலவு ஆஸ்திருலியா விலிருந்த சென்னபட்டினம் வந்தசேர்ந்தது. கப் பல் பாய்வலித்துச் சென்னபட்டினத்தில் வரமன் னம் அதிலுள்ள கீலாசுசாமர் அதிக சம்பள ங்கேட்டு அநீதம்பண்ணினதினுல், கற்பித்தான னவர் அவர்களுடைய உதவி தனக்குத்தேவையி ல்லையென்ற அவர்களைத்தள்ளிலிட்டுத் தானும் இரண்டாங் கற்பித்தானும், முன்னுருக்காலுங் க டற்பழக்கமில்லாதவேகுரு பொடியனுங்கூடித் த னியே பாய்வலித்து நாற்பத்தைந்துநாவையிற்குள் ளாகச் சென்னபட்டினம் வந்துசேர்ந்தார்கள்.

What good will it do him ?— அதின் அவனு க்கு என்னபெறபேறுவரும். பாப்புவானவர் ஆஸ் திறியாவின் இராமனுக்கு அப்போஸ்தலளுகிய பேத ருவென்பவரின் பிசேதத்திலிருந்த சமற்றின ஒரு முக்கை அனுப்பினைத்தார். இதைப்பழற்கி விமான ஒரு புதினபத்திரத்தின் ஆக்கியோன் கோ ல்லுகிறது இந்தப் பாப்புவானவர் அந்தப் பல்லுக்கு ப்பதிலாக பேதருவென்பவபேழுதின இரண்டு நிரப ங்கவளயும் அனுப்பிவைத்தால் அதினுல்வரும் பல ன் மித்தியாயிருக்குமேன்றர். பாப்புமதத்தின் தன் மை இதவே. அதுவேதத்தை ஒளித்தவீண்ளகா ரியங்களை விளக்குகுது.

Telegraph in India. - கிறக்கப்பல்கள் போத ம்படியாகக் கங்கையாற்றில்வெட்டப்பட்ட பரவர் ய்க்கால் போனமாதம் ஏட்டாந்திகதி காலமே ஆ றமைமணிபோலம் பாலிப்புக்குத் திறவுபடுத்திவை க்கப்பட்டது. இந்தப்புதினம் மீற்ற என்ற மேத்தி லிருந்த, கூசு. கட்டை துரமாகிய கற்குத்தாவுக்கு மின்சாமம் இயற்றிய குத்திரக்கம்பிவழியாகவருகிரத ற்கு நாற்பத்தைக்கு கிமிஷம் சென்றது.

Madras.—லாட் காரீசு என்பவர் சென்னபட்ட ணத்தக்கு மகாராசாவாகப் போனமாதம் இருபத் கெட்டாந்திகதி சேன்னபட்டணத்தில்லந்து சேர்ட் தபோது அங்கிருந்த உத்தியோகஸ்கர் அவருக்குரிய கனத்துடனே அவமை ஏற்றுக்கொண்டார்கள்

ஒருபவுன் அபகாரம்.—\_தனைமார் பாலிப் புக்காக உண்டுபல்எணப்பட்ட ஒரு சேணமும், த மைச்சாணிமார் பாலிப்புக்காக உண்டுபண்ணப்ப ட்ட ஒரு கடிவாளமும், போனமாதம், உகூ. திகலீ மிஷ அமெரிக்கன் மிசியோனுடைய பாசையூர் வங்களாவிலிருந்த களவபோயிருப்பதினுல், அதை மானிப்பாய் அச்சுக்கூடத்தில் ஒப்புக்கொடுக்கிற யாதாமொருவருக்கு ஒருபவுன் உபகாமங் கோடுக் கப்படும். சேணம், அமேரிக்கன்வேடை பதுமா 南市.

தலாருசம் இ. வைகாசிமு மு.

#### அறிவித்தல்.

பின்னுற் காணப்படும் பனைமாச் சாமான்கள் தேவையாயிரப்பதினுலே அதைக்கொடுக்கப் பிர யமுள்ளவர்கள் பண்டத்தெருப்பு அமேரிக்கன்மிசி யோன்கோலிலில் ஒப்புக்கொடுக்கலாம்.

சும. கைமரம் ஒவ்வொன்றும், மச. முழங்ள ம்—ாயக. முழ நீளங்கொண்டவவன—உள. முழங் ளங்கொண்டபடங்கு—ாயகு. முழஙீளங்கொண்ட சிற்றுத்திரம்— உளருமு. சிலாகை— அ. கைவீட்டம் அற்சம் இல், லைகாசி மூ. லர் உ.

## உதயதாாகை – MORNING STAR.

## MORNING STAR.

### Jaffna, Chursdan, Man 11, 1854

WORTH OF PRAVING MOTHERS .- Al a colporteur convention held by the American Tract Society at Rochester, Y., last September, there were twenty-one colporteurs Securi, and September, there were twenty the comparisons Securi, all of whom, some in English and some in German, Ave a brief account of their experience as Christians and the featons that had led them to become laborers in the tract cause. The American Messenger mentions one peculiarity in regard to them, which is well calculated to strengthen and encourage Christian mothers, as follows :

encourage Christian mothers, as follows: Let one thing be recorded: all but one ascribed their early religous more and old, be Chiefs, and there is hope for the three hand, young and old, be Chiefs, and there is hope for the church and the world. One German Aho had been in Ameri-ea for years, finding his world an inselficient porton, remark-hered that his mother said to him, " When in trendle, go to your Bible," and in the bottom of his chest he found the Bible phaced there by her have block here is the first found merry uffit his wife and neighbors though the would be the ranged, and then found price the world knows not cl.

NEWTON AND VOLTAIRE .- The following interesting statement was lately published in the Bombay Triegraph and

MANY NOS AND « VOITAINE. — Namo, "Itegraph and Course: Statement was lately published in the Bondory Titegraph and Course: Statement was lately published in the Bondory Titegraph and the sead that is notice to ulfill certain prophecies before a certain mode of traveling of which the men of his time had no cen-ceptions; may that the knowledge of manking would be a increased, that they would be able to travel at the rate of fifty miles an item?. Volume, who did not believe in the book at that mighty man. Newton, when iscovered if a New foot at makes an item?. You would be able to travel at the rate of fifty miles an item?. You would be able to travel at the rate of fifty miles an item?. You would be able to travel at the rate of the market of the section markets for us all to admire. When his how came an old usand, markets for us all to admire. When his how cerede its fandous consense, we must believe that the knowlear the schemed will be so merensed that we shall be able to travel a the rate of fity miles an hear. The poor dors?" The schemed the philosephic indict Veilaire, in the self-complacency of his pity. But who is the dotard now in this get a market of fity miles an hear. The poor dors?" What Good Wint. It Do Hux 1—The pope has present

age of ratio sys and rapid travel of the pope inspresent-ed to the compare of Austria a routh taken from the blessed remains to the Anorele Peter by the hands of his holmess humself. The Known Christian Advocate suggests that it would one or both of Peter's equation to send the emperor of Austria finis remains. But such is popery i it sends a tooly, but withoulds the bread of life. ខ្មរាំទាំនា

har wohndots the bread of bie. STROLAR,—Liverpool ims a population of 400,000, and yet nora single day newspaper is published in the whole eity! So says one of the editors of the *American Massenger*. We pressure, however, the editors of the *American Massenger*, teat with London day japens, for though London's 200 miles distant, yet packages are sent by railway to Liverpool, it we mistake may, in the almost incredibly short space of *four* or *free hoors*!

Do 1T WELL .- An eminent English Judge said to a friend, Do 1: WELL — An eminent English Indige solution a freind, of resolved when beginning to read law, to make every thing. In equired perfectly my own, and never go to a second thing that I and entriety-accompliated the first. Many of my com-petitors read as much up a day as I read in a week, but at the end of uselve months, my knowledge was as irred as on any day it was acquired, while theirs had glided away from their uncourted. STON

then memory." The REARDS WORSE THAN THE DISEASE.—A man who had recently joined the Sons of Temperance went on business to Mobile, where he was taken sick. The physician finding him in a dangerous situation prescribed harady, which the sick man retused to take. The doctor told film that he musit, or he would have spasms. "Well," said the temperance man, "I will rey a couple of spasms first." He kept his pledge and had no spasm. Convergence as a Man conceptor France — Under the

Ð.

記回書 siale SLAP: והחשתה

3 # 60 } r Gui 6, EA

- ÉGà

UEEN.

12.

+ 310 西川保主部

GUTSO

லாம். WP. EGITIEG 4. 0018 15 8

proget and had no spasne. Conversion of Mr. Dodd, missionary at Tresselonica, a family of seven persons, the hashand, wile, four children, and the wire's sister, have remounced Mohammedanism and embraced Christianity. As apostacy is punshed with death, they had to fie be beyond the bounds of Tarkey to Maita, where they professed Christ, and were received into the church.

professed Christ, and were received into the church. SECRET OF HARPENESS.—The true secret of lappiness is to learn to place delight in the performance of duty. This toppes-the temper of a genuine Christian—represses as in arrises, the feveral inner for annerment, Moires which address themselves to the understanding, may check that thirst versionally and partially ; this goes to the source of the evil to fixing the transely in the heart. THE BERLE IN ANOTHER TANGTE.—Another version of the Bible has been completed in the language of the inhabi-itators of English unistances anong then have been greatly blessed for many years. The Bibles in their native tanguage CARTE,—The Dynamized of Bombay states, that Raghoba

CASTE.—The Dynaodays of Bombay states, that Ragboba Babajee, the agent to the Rajah of Sattora, who recently re-turned from England, has been finally excluded from caste. Those of his own party who received him, have themselves been expelled, and compelled to perform penance to secure re-admission.

re-admission. Wiscossiv.—Theoremanon school system in Wisconsin has a fand of one affilion dollars and lands which, when sold, will increase the fand to five nullious. There are three thousand school djurtees in the State, and Jast year the sam of \$105,082 was expended for leachers? wages. Marnass-Loch Harris, the new Gavgrant, arrived at Marnass-Loch Marris, the new Gavgrant, arrived at Marnass on the 28th April.

LETTERS TO BRAHMINS BY D. POOR, No. 4. LYER, MARA. —In this my fourth letter, I would invite your attention to some further particulars contained in the first two clapters of the Christian Scriptures. (1) To the short and simple but very sublime and graphic account which God himself less given so of the woulders which he wrought during the six days, successively, that preceded the creation of the first mark. — It will be seen that most of the wonderful events related in the first chapter took place before may was created, and con-sequently could be known to him only by a revelation from God.

<text><text><text>

I have a few additional remarks to make on the gen-eral subject of this letter, but will reserve them for my next

A RETTER DAY FOR INSLAND.—Through the influence of emicration and proachylism, Protestantism is gradually gau-ing the first and proachylism, Protestantism is gradually gau-ing the press on longor entends the feet, that "the altars of the tarbine church have been deserted by thousands born and the standard of the standard of the altars of the tarbine standard billions, nearly one third is now Pro-lation of a size and a half multilons, nearly one third is now Pro-lement. It is stated that 30,000 persons are known to have of the church of Rome within two years. The translation of the Biole into Irish by bishop Bedeli has and great effect.

ANOTHER TESTINOSY.—A murderer who was recently executed in Pennsylvania closed his last speech with this im-pressive statement • 1 wish to say that the esure of all this intermemetated.

CLOCK MAKING.

Trusting that many of our readers will be interested in the following account of Mr. C. Jerome's clock establishment in the beautiful city of New Haven, Connecticut, we give it place in the columns of the Star. Many of Mr. Jerome's clocks are now running in the houses of natives and others in the Jaffina province, and we trust more will be ere long. We copy from an American paper, under date of November

<text><text><text><text>

eral pieces are painted, baked and decorated, with the great-cat expedito. Thus, by which the actual cost of the clock is reduced. By a many the second cost of the clock is reduced. By a many the second cost of the clock is reduced. By a many second second second second second second an anomaly workless trees, but possessing wood varience-ed by an alond area of knots, are found to polish admirable. More than 300,000 feet of veneers are used per annum. In cutting the technol brass wheels and other parts, a machine the whole are prepared with the same failure all actions, yand the whole are prepared with the same failure all acting by and parts are adjoined with mathematical accuracy, by the unerring action of machinery, it is as easy to make a good to from 500 site. As an incentive to aspiring yearing ment, may be meanismed that Mr. Jerome commenced with a computer upon so hazardous a business as clock-making, may the and the meanismed that Mr. Jerome commenced with a computer upon so hazardous a business as clock-making, may the meaning of an incentive to aspiring yearing ment. The transmission of the technology is a set of the same sec-tion of the set of the set of the sector of the set of the sector of the set of the set of the set of the set of the partial of 300, and was strengly advised by fined is not to some as a centim Mr. Ty, was already making 5000 a year y

#### ADVANTAGE OF ADVERTISING.

ADVANTAGE OF ADVERTISING. A marchant was constinced. After which, being desirous that advertising was all hum for doing a regular and and paying the such, and he would construct a such and here to such and here would not hat if a fire days advertising would in able the Sheriff in would in a twhere goods were, would in a twhere goods were, would in a twhere good keeper, could wildow adver-would in a twhere good keeper, could wildow adver-ments. These with some able of a consequence, as precident, the marks in a fire of a consequence, as precident, would in the site is now well off, is oppiesed to the take sherw, the last of a future avoid the Sheriff in the marks in a such as a second the sheriff daing this advertis-tion. This harge sale was effected former creditors, and is now at the sheriff a day tristment, is subbe, happy mout "Thark Type is horse that Aswerks hifts's GREAT

"That LEFE is LONG THAT ANSWERS LIFE'S GREAT END."—Lo addressing the court and her on the death of a young lawyer to whom he was strongly attached, the het  $M_L$ . Websier said, "His race was short; but short as it was, he lived long enough to do what some of us who are older have failed to do"—and the tears fell as he solke—si he lived long enough to achieve a religing character."

OLDER THAN THE ROMANS.—An arched acqueduct has recently been discovered in Jerusalein under the Pool of So-lomon, exerced by a regularly built keysione arch which was beyond doubt built by Solemon showing that the arch, which was supposed to be invested by the Roman, was known and used a thousand years before Christ.

43

#### VACCINATION

4.1

ACCINATION.
A. The Entropy — A short immediate following a monitor given by the machine may be a short immediate and the given is a short high short marken we or two to marks who and the given is a short high short. The short marken we or two to marks who and the given is a short high short. The short marken we or two to marks who and the given is a short with the short of the short. It is a short with the short is a short with the short is a short with the short is a short with a short with the short is a short with the short is a short with a short with the short is a short with a short with the short is a short with a short with the short is a short with short a short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with a short with a short with a short with short a short with with a short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short is short and without danger. The short with the short and the short a

#### A SUBSCRIBER.

An end of the second se

The store is a comparison and lave: The store is a comparison and lave: The store is the store is a comparison of the store is a c

ON GOING	TO CHURCH.
Some go to churc	h just for a walk,
And some go the	re to laugh and talk ;
Some go there fo	r speculation;
Some go there fo	
Some go there to	
Some the impulse	
	eir dress to show ;
Sume a stranger'	
Some go there to	
	eir time to spend-
	the preacher's name ;
	wound his fame:
Many go there w	
A few go there to	
Bo mero n	0.1- 1.1 P

MASAAR -We learn that two Moormen were struck by the electric fluid at the above place during a storm in March and one of them Killed on the spot. In April also, during a very violent storm, a Moorman crossing an open plain met-sith the same late. Another Moorman was bitten by a ve-mentous stake, a few days since and died in less than twenty-ters been. Another Scoren convicted of nurtice at the late. permoss smaller, a new drays since and due in less than twenty-four hours. Antheny Soosay convicted of murder at the last Jafina Sessions tetore Mr. Justice Temple paid the penalty of his guit on the 13th April. The crop of paddy would have sufficient for the vanis of the place but the people fooliably solid a portion of it to some Jafina speculators, and a senseity is now tenered.—Examiner. May 3.

now leared — Examiner, Ann a. Sisvine MACHINE.—A correspondent of the Harkaru, writing from Jabbulpore, states that the American sewing machine has been introduced into the Thug School of Jadas-try. It is perfectly successful. It is used for sewing tent canvers, does the work of tweaty tailors, and turns out the stiching fiby per cent. more perfect than human beings could do. We perceive among the news brought by the mail, that a Dane has invested a machine for setting up type, which works to perfection. Thus are two branches of human labor endangered in one year.—Friend of India. Theorem Chentester, and the first perfection in the setting of the first perfection of the setting the

DESPOTISM EXPENSIVE. - Austria has increased her in-debredness since-1845 about £34,000,000, mainly in suppres-sing liberty in Hungary and Italy.

The Inquisition.—Father Gavazzi, a reformed Italian priest, has been in America for several months, and is engaged in lecturing in many places upor the abuses and corruptions of Romanism. In a recent course of lectores delivered in Boston, he spoke of the Inquisition and is thus reported

He argued that the Inquisition not only destroys He argued that the inquisition hot only binary freedom in religious opinion, but it turns the ministers of Christ from laving mild, gentle, pious,—from being "sheep sent forth among wolves" into 'wolves." Speaking of the tortures devised by the Inquisition he

described one-the water torine-as follows: In the ceiling of the prison is a large tunnel filled with water. There are the inquisitors, there the ex-ecutioners-two monks-there the victim, with his hands bound behind him, and cast over a rough bench in the middle of the room ; a piece of white linen cov-ers his face and extends to below his neck; he is be-neath the tannel. At the command of the inquisitors the executioner lets on the water; it comes down drop by drop, drop by drop. Soon the inen becomes atu-rated, making respiration from the mouth and nose difficult. After ten minutes the first question is asked "Ara you goldy?", and the poor victim, straggling for breath, answers "I am not." Another ten minutes breath, answers "I am noi." Another ten initiates the water descends drop by drop, the agony of the vic-tim is increased, and the second question, "Are you guilty?" The victim grasping and struggling, whis-pers, "No I am not." Again the falling water, drop by drop, for ten minutes more, and the third question, "Are you guilty?" and the victim suffocated, in his anguish tries to say no; but no sound comes forth be-cause the man has no more life. And this is the Church of Christ. Charity was prescribed by Christ for his clergy, and are you Roman Catholic priests his eler-gy? No, you are not "He proved that the Inquisition is in use now in Itale.

He proved that the Inquisition is in use now in Italy, and closed with an earnest appeal to American Pro-testants lest it be introduced unawares among them.

BERTISH INDEX.-In 1767, England besides being mistress of a few factories on the coast of Malabar and Coronandel, ex-ercised sovereign y over 4,582 square miles of territory which she ind acquired from the mabols of Bengal. In 1787, garact that 200,000 sq. miles of territory, and with a population of nearly 40,000,000, neaknowledged her supremary. In 1813, when the charter was renewed, there were 320,000 sq. miles, with 50,-000,000 population, which were increased in 1833 to 450,000 sq. miles, peopled by at least 100,000,000 of natives. At his time about 600,000 sq. miles contribute to the holman treasury and are managed by the servants of the Company, with a population of about 120,000,000. But this is not all. Be-tween Cape Comorn and the Hirmalaya mountenis, and from Bombay to Arricala, there is not a principality, state, or pro-vurce, but is more or less connected with the Britsh empire by treatus admissive of her supremary. These contain up-wards of 600,000 sq. miles, with a population of about 82, 000,000 population, whichs, with a population of about 82, 000,000 population, which supremary.

BODGOL-CARFTERE AREA. ELECTRIC TELEGIAPH. DF. O'Shaughnessy has achiev-ed another triumph. The Ganges Canal was opened at Rus-kee, on the morning of the Sin alt, at half past six o'clock. At a quarter past seven o'clock, a despatch anouncing the fact, was forwarded to Meentl. It arrived there at twelve, and at a quarter past one was in Calcutta. The difference of time is nearly half an hour, and news has therefore been trans-mitted from Meerrul to Calcutta, much hundred miles, in forty-five minuits. We take the dates from the Hurkerr, and the facts are highly creditable to all concerned. We hope soon to report that the communication with Meerra is maintaneous. Friend of India.

SEAMANEMER—The Madras Speciator states, that the Ignic Falture, The Madras Speciator states, that the Ignic Falture, a vessel of 141 toos burdlen, recently arrived in Madras. Sine was navigated all the way from Australia by her naster Capton Rossier, indignant with the ex-tortion of his soliors at Adelaide, made the attempt to dis-puse with their assistance, and effected the passage in forty-rive days. The attempt is one of those in which success makes the difference between courage and follardiness. Nevertheless, Capt. Rossier is one of those men of whom Faginal as proud, who holds the chap in comparison with the execution of their duty.—Bid.

HE PREFERRED TO DIE RATHER THAN STEAL-A company of boys in Chicago recently nucleavoral to force Kund Iverson, a little Norwegron boy ten years old, to go into a gardea and steal frui for them. Ou ins persisting to refuse to do so, they ducked him in the river, till becoming fraghened, they leit him to drowa. This nother little martyr, tunogh so young, had given such clear evidences of piety, and was so metalgent and consistent, una the had been admitted as a member of the church under the care of Kev. Paul An-derson. At the suggestion of a bouvolent New York gentle-nam, a monument is to be created to his memory.

Good ADVICE — An American paper gives the following good advice : " Always have a book within your reach, which you may eatch up at your old minutes. Resolve to edge in a lithle reading every day, if it is but a single sen-tence. If you can give filteen minutes a day, it will be feit at the end of the year. Thoughts take up no room. When they are right, they afford a portable plensure which offe may trayed or labor with without any trouble or encumberate." Selected by Gumma.

WHAT A CHILD NEEDS.—A child, with all its senses per-fect, requires only instruction and sympathy to complete its education. But what a follows or meaning lies in the word education; the leading out of an immerial being to the ful-filtment of its proper desires; the directing, by moral govern-arce, all the facilities, affections, and propensities to right objects, including of course, the due excertise of the organiza-tion subservient to them.—Dr. Moore; selected by Gamma.

### OVERLAND INTELLIGENCE.

Our London dates are flown to March 24th. The news of the war is not of so great interest as it was supposed it might be. We extract from the Observer ;

be. We extract from the Observer: "Secret and confidential" deputients loid before parin-ment put saide all doubt of the Czar's having long cheristen the idea of appropriating Turkey. The correspondence shows that the descred the co-operation of the English govern-ment and that it was refused. His plan was to divite Thr-key between Austra, Previsio, English and timesfe, excluding France from any share whatever. The rejects the ultimating of the western powers, and we only wan the the clamman any warr, English and France have tendwid to tradle on more when there we investe the table set in work on a france from ender the under part of the messarian set. war, England and France owe insurve on induce in more about their sentiments that to first out he endurishment of trongs. After being reviewed by the Queen on the Unit of March, the first division of the Baltie float—consisting of 33 ships which moon 1335 guns, content 13326 mea and are of 8340 horse power—safety and intelligence has been since received of its power—safety and intelligence has been since received of its

power-sailedward mielligozee has been since received of its arrival at Copenhages. In Pariament, Earl Altafreshury moved for papers on the state of roligious liberly euloyed by Obristians in Turkey. He proved that it was euloyed to a greater extent in that conney than in Russia. The Scriptures were adowed to be circulated there while in Russia everything was done to pr-vent the progress of Christianity. Moreover Turkey was constantly making concessions to the Christians and in twongy years had done more to ameliorate their condition than Russia in centuries; and he believed this was the secret of the Cara's animosity. He approved of the papers should be obtain-ed. A rancession granting further providers the Christians Lond Clarendon agreed and shift he papers should be obtain-ed. A concession granting further provideges to the Christians had just arrived from Constantinople. On and after May 1st the postage herweren the United Kingdom and Ceyton, Hong Kong, St. Helena and the Gold Const will be reduced to 6d, on letters weighing less than 1-2 an onnee if and exceed to 6d, on letters weighing less than 1-2 an onnee if and exceed to 6d, on letters weighing less than 1-2 an onnee if and exceed to 6d, on letters weighing less than 1-2 an onnee if weil apply to Connda. Prince Edward's Island, Bernuda, British West Indies, Brit-ish Goiant, Bahamas, Belize, Mahr and Gibraltor on and after the 23d instant.

(s) Grann, England, Lands, the Sheep put into the single of Rentes, ine 23/ instant. FRANCE,—The lean has been put into the single of Rentes, and has already here subscribed for by the public. It is pro-posed to suppress all newspapers but one in each depart-ment, Genl, Carrob, rt and the first division of troops for the East teft March 19th. The Russians are withdrawing

the East left March 19th. RUBBLA AND THERREY.—The Russians are withdrawing from before Kalafat and matching towards the Sebyb. Ail religious places in the principalities except the Greek Claurch are closed. Peasants are harmessed to the baggage waggage are closed. are closed. Peasants are harnessed to the bagaage waggens on account of the scarterity of exite! The "Vuctorn" when at Sebastopal saw 10,000 men at work no the fortifications. Russin is declared in a state of seige. The Russian Baltic feet is trying to get out of the Gulf of Fulland and for that purpose men are employed "hlowing up." the ice.

purpose men are employed " hlowing up" the iee. APPLICATION OF A CUBIERS PURPSIONLOUICAL DISERV-RAX.—M. Roulin has lately speculated on which might be the consequence of administering colored articles of food to silk worms just before spinning their economs. His first experi-ments were conducted with indigo, which he mixed in erklain proportions with the mulberry leaves serving the worms for food. The result of this treatment was successful; he ob-tained blue cocoons. Prosecuting still dather his experi-ments, he sought a red coloring matter, capable of being eaten by the silk worms without injury resulting. Hie had some difficulty to find such a coloring matter at first, but eventually alignited on Biguanizerica.

alighted on Bigannia chica. Small portions of this plant having been added to the mul-berry leaves, the sitk worms consumed the mixture, and pre-

berry leaves, the sine worth constants to us still prosecuting duced red colored site. In this manner the experimenter, who is still prosecuting his resetricies, hopes to obtain site res secreted by the worm of many other colors -Msd. Times and Gazette,

The start of the second secon

A CHIRISTIAN'S FRAME-In the last instruction that Mary Lyon gave ber scholars at Mount Holyake Seminery she said-" There is nothing in the universe that I fore, but that I shell not know all my duty, or shall tear to do it."

Subara and a set of the set of th

### £1 REWARD.

STOLEN from Passeyoor Bungalow, on the night of 20th April, a Gentleman's SADDLE and Ladies BRIDLE, nearly new. Saddle of American

manufacture and new style. The above reward will be given to any one of delivering them at the Manepy Printing Office. May 10, 1854. 2p9



Printed and published at the American Mission Press, Manepy, Jaffna, Ceylon, by THOMAS S. BURNEL